

Registered & Corporate Office
Redington (India) Limited
Redington House, Centre Point,
Plot. No.11 (SP), Thiru.Vi.Ka Industrial Estate,
Guindy, Chennai - 600032. Tamil Nadu, INDIA
Tel: +91 44 4224 3353 Fax: +91 44 2225 3799

CIN: L52599TN1961PLC028758 www.redingtongroup.com

February 27, 2022

The National Stock Exchange of India Limited, Exchange Plaza,
Bandra-Kurla Complex,
Bandra (E), Mumbai – 400051.

BSE Limited Floor 25, Phiroze Jeejeebhoy Towers,

Dalal Street, Mumbai — 400 001

Symbol: REDINGTON Scrip: 532805

Dear Sir/Madam,

Disclosure under Regulation 47 read with Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the "SEBI LODR Regulations") - Copies of newspaper advertisements relating to Postal Ballot Notice

In compliance with Regulation 47 read with Regulation 30 of the SEBI LODR Regulations, please find enclosed the copies of newspaper advertisements relating to Postal Ballot Notice dated February 8, 2022 dispatched by the Company to its Members on February 25, 2022, as published in Business Standard (English) and Makkal Kural (Tamil) on February 26, 2022.

This is for your information and record.

Thanking you.

Very truly yours,

M. Muthukumarasamy Company Secretary

India's next tryst with semiconductors

No significant global player has participated in the first round of the investment incentive scheme

SURAJEET DAS GUPTA

New Delhi, 25 February

ast week, the government announced the names of four players who had shown interest in the first round of participation in the ambitious incentive scheme to set up fab and display fabrication plants in the country. But a closer inspection of the applications suggests that the excitement at this second attempt to make India a semiconductor hub may need to be tempered.

For one, the leading global semiconductor giants — TSMC, Samsung, Intel, GlobalFoundries, Micron or Infineon - were conspicuous by their absence. The Ministry of Electronics and Information Technology (MeitY) said talks to rope in some global bigwigs are on, as a result of which the deadline has been extended beyond February 15.

For another, among the four applicants were two lesserknown investment companies. One is Mumbai-based Next Orbit Ventures, whose founder Sanjay Jalan claims he will rope in Indian companies, Navratna public sector units and technology partners to build a \$3-billion analog chip-making facility in the first phase, going up to \$15 billion when it sets up two more companies to undertake digital chips and memory chips.

Jalan says he has tied up with a technology partner but could not divulge the name because of that has just a few weeks ago been bought by Intel.

but its founder Raj Kumar says a substantial \$15 billion. he won't talk before March.

PRANAB BARDHAN

My Presidency College friend Premen was

always a voracious reader, particularly of

political, social and military history. He

often told me of new books in those areas

and sometimes persuaded me to read them.

But by the time I saw him again in

Cambridge, I could see his slow turn from

his fascination with Trotsky to Mao. This

was in line with a general movement among

the young in the European left around that

time. Jean-Luc Godard's 1967 film La

Chinoise captured the restless energy of

politically activist students in contempo-

rary France, foreshadowing the student

provided him with copies of official publi-

cations from Beijing, which Premen

read with interest, but I saw mainly propa-

ganda in them. He and I used to go to

China-centric evening talks, say, by Joan

Robinson (praising the new anti-bureau-

cratic directions for the world's left being


shown by the Cultural Revolution) or by

Joseph Needham (on the great strides in

Chinese history in science and technology).

A Chinese student in Premen's hostel

rebellions in a year or so.



A FAB MARKET

OF CHIPS, NODE-WISE FOR FOUNDRIES (EXCLUDES IDM)

nanom	eters		
130 nm	0.33		
65 nm	0.41		
45 nm	0.73		
28 nm	1.14		
14 nm	0.73		
Less	3.18		
than 10	nm		
Others	0.98		
Source: S Satya Gu	emicon pta, for	ductor T mer IESA	AM analysis by chairman

a non-disclosure agreement. it has tied up with Foxconn doso again in getting at least one margin sub-28-nanometre will According to MeiTY, the Technology in a joint venture to global player on its own or in a grow from only \$1 billion to over technology partner is Israeli- manufacture 28-nanometre tie-up with a deep-pocketed based Tower Semiconductor chips. Foxconn will have a 40 domestic player to change the "one stop semiconductor hub" fab plant. The investment tag is

global chip shortage. TSMC, for instance, is invest-

ing \$44 billion this year, which includes a new plant in Japan. Intel is putting in \$7 billion in Malaysia for a chip and packaging unit apart from setting up new plants in the US and Europe. And Samsung, which is a large player in India in consumer electronics and mobiles, has announced plans to invest \$200 billion in the next three years for new chip capacity.

The obvious question that is asked is whether the Indian market is big enough to justify fab foundry plants. Vedanta says it will focus on the 28-nanometre the government, which includes chips, which account for the providing incentives that match bulk of the Indian market. It will what is given globally (30-50 per also concentrate on fulfilling the cent of the project cost), could go needs of the domestic market.

the way of earlier efforts to create Industry estimates put the size of the Indian market at \$24 For instance, in 2014 the gov-billion a year, and it is expected ernment had offered attractive to double by 2025. But for the incentives and the two players three applicants who plan to set selected had tied up with up a foundry plant (they are conbig names. So, Hindustan tract manufacturers like TSMC) Semiconductor Manufacturing the market is much smaller. Says Corporation had partnered with Satya Gupta, former India STMicroelectronics and SilTerra Electronics and Semiconductor while Jaypee roped in IBM and Association chairman, said, "Out Tower (formerly TowerJazz). But of this only \$4 billion a year is both Indian companies failed to supplied by foundries and the even raise 10 per cent of the pro-rest is with integrated device posed equity, which was one of manufacturers (IDMs) such as the conditions for the incentives. Samsung and Intel. The market Now, analysts suggest that for foundry players will also douthe government can replicate the ble but growth of the sub-28successful model of getting nanometre chip will be faster."

He added that for foundries set up a base in India by lever- the 28 nanometre-plus market aging the Productivity Linked would go up from \$2 billion to Incentive scheme to make India around \$3 billion by 2025. But a manufacturing hub for them with the requirement for more as an alternative to China. It can state-of-the-art chips and high \$3.6 billion in the same period.

The market could get bigger if foundry players are able to woo Vedanta is also scouting for tech-groups such as the Tatas are fabless players like Qualcomm or from Taiwan to India. And that It is possible, analysts sug- might need the government gest, that India might be a bit coming up with incentives for

Who is Anand Subramanian and why has he been arrested now?

CBI, which filed an FIR four years ago, is under pressure to crack down on the case involving lapses at NSE

Mumbai, 25 February

His role at NSE

advisor. Prior to joining NSE, he the exchange. He worked at an arm of Balmer made several visits Lawrie as vice president. He was overseas, travelling re-designated as GOO and advi-first class. Also, his sor to MD and CEO Chitra visa application Ramkrishna from April 1, 2015, mentioned him as till October 21, 2016. He was a associated with the exchange as employee, despite a consultant.

Disproportionate salary

seniors at NSE.

Chitra's aide

consistently rated as top the exchange. In December 2016, (EY), to look into the issue of the FIR nearly four years ago.

confirmed him being a con-

performer without any docu- Ramkrishna also stepped down than Subramanian. mentary evidence of his per- as MD and CEO. Around the formance evaluation. His pro- same time, Sebi had also The Central Bureau of motion and salaries were not received whistle-blower com- On February 11, 2022, the market Investigation (CBI) on Thursday tabled before the exchange's plaints against NSE's colocation Anand Nomination and Remuneration (colo) facility. The complaint said former NSE MD and CEO Subramanian, the National Stock Committee (NRC) as required that the exchange was granting Ramkrishna alleging misgover-Exchange's (NSE) former group under the provisions of the unfair access to certain brokers nance. The order created a operating officer (GOO) and advi- Companies Act. Norwas he clas- and alleged a scam worth storm as it alleged that sor to the managing director. sified as a key managerial per-thousands of crores of rupees. Ramkrishna, during her stint at Here is an explainer on who he sonnel (KMP) although several The regulator had also begun a the country's largest bourse, was is and why he has been held now: heads at NSE reported to him. It probe into these allegations sep-constantly sharing confidential is alleged that his office was next arately. During these probes, the information with an outsider. to Ramkrishna and also both NSE board came to know that The CBI started questioning Subramanian joined NSE on stayed on the same floor in a res-Ramkrishna was sharing confi-Ramkrishna, Subramanian

> unknown email ID rigyajursama@outlook.com. Four-year old FIR

Himalayan yogi

unknown person. The EY report, submitted in 2018, concluded that the guru was none other

Arrest follows questioning

regulator issued an order against April 1, 2013, as chief strategic idential apartment provided by dential information about the and various others over the exchange with an issues raised in the order. Subramanian's arrest follows person, with the days of questioning by the CBI.

The latest questioning was done on the basis of a first information When the NSE board report (FIR) filed by the CBI on grilled Ramkrishna May 28, 2018, in the colo matter. about this unknown The four-year old FIR was filed person, she told them primarily against Sanjay Gupta The initial package offered to **Whistle-blower complaint** it was her spiritual guru who of OPG Securities, a broking out-Subramanian by NSE was ₹1.68 In December 2015, Sebi received didn't have a physical persona fit alleged to have got unfair crore, which included variable a whistle-blower complaint and could materialise at access to NSE's colo facilities. pay of ₹42 lakh. This, despite his alleging governance issues in will. Between 2014 and 2016. The FIR also named unknown salary at the previous employer Subramanian's appointment. Ramkrishna discussed internal officials of the NSE for their role being only ₹15 lakh per annum. The market regulator then confidential information of NSE in the colo controversy. Market By April 2016, Subramanian's sought an explanation from the such as the organisational struc- observers say the arrest by the compensation had increased to exchange on various points ture, dividend scenario, financial CBI was made after the central ₹4.21 crore — higher than most raised in the complaints. The results, human resources policy agency came under pressure to exchange, which was then head- and related issues, and response crack down on the case. While ed by Ramkrishna, was evasive. to the regulator with this pur- Sebi has been criticised for delay Sebi sent several reminders to ported guru. Later, NSE ordered in passing the order in the Subramanian was close to NSE's the exchange. In October 2016, a forensic investigation, con-Ramkrishna matter, the CBI too, then boss Ramkrishna. He was Subramanian was ousted from ducted by Ernst & Young hadtaken little action after filing

Redington

REDINGTON (INDIA) LIMITED

Regd. Office: Centre Point, Plot No 11 (SP), Thiru. Vi.Ka. Industrial Estate, Guindy, Chennai - 600032.

Tel No: 044-42243353 Fax No: 044-22253799, Email: investors@redington.co.ii

NOTICE OF POSTAL BALLOT

ead with other related circulars including General Circular No.20/2021 dated Decemb for the following resolutions as set out in the postal ballot notice dated February 8,2022 b vay of remote e-voting.

Item No.	Resolution	Description	
1	Special Resolution	Re-appointment of Ms. Anita Belani (DIN: 01532511) as an Independent Director of the Company.	
2	Ordinary Resolution	Change in designation of Mr. Rajiv Srivastava (DIN: 03568897) as Managing Director	
3	Ordinary Resolution	Change in designation of Mr. Raj Shankar (DIN: 00238790) as Vice Chairman and Non-Executive Director	
4	Ordinary Resolution	Re-appointment of Mr. Srinivasan Venkata Krishnan (DIN: 07518349) as Whole Time Director.	

The electronic dispatch of the Postal Ballot Notice has been completed on Friday

Members may please note that the Postal Ballot Notice will also be available on the Company's website at https://redingtongroup.com, websites of the Stock Exchanges i.e BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and

Pursuant to Sections 108, 110 and other applicable provisions of the Act and the Rule made thereunder, the MCA Circulars and Regulation 44 of the Listing Regulations read with circular of SEBI on e-Voting Facility provided by Listed Entities, dated December 9 2020, Secretarial Standards - 2 by Institute of Company Secretaries of India and any amendments thereto, the Company is pleased to offer e-voting facility to all the members to enable them to cast their vote(s) electronically for which the company has engaged the services of National Securities Depository Limited (NSDL) as the agency to provide -voting facility. The members may please not the following

Cut-off Date	February 18, 2022
Commencement of remote e-voting	February 26, 2022
End of remote e-voting	March 27, 2022

During the aforesaid period, the Members holding shares either in physical or dematerialized form, as on the Cut-off Date, may cast their vote(s) by remote e-voting. The Members are requested to note that the facility of remote e-voting shall be blocker forthwith at 05:00 pm on Sunday, March 27, 2022. Once the vote(s) is/are cast, the Members will not be allowed to modify it subsequently. A person who is not a Member of the Company as on the Cut-off Date should treat this Postal Ballot Notice for information

Members who have not registered their e-mail address are requested to register the sam n respect of shares held in electronic form with the Depository through their Depositor Road, Chennai-600 002. Contact no: 044 28460390. Email Id: investor@cameoindia, i be sent to your registered e-mail address, upon request received from the Members.

The Board of Directors of the Company, at their meeting held on February 8, 2022 ansparent manner.

The Scrutinizer will submit their report to the Chairman or any other representative of the Company as authorized by the Board of Directors, after completion of scrutiny of e-voting otes but not later than two days from the date of conclusion of the Postal Ballot proces nd communicated to BSE Limited ("BSE"), National Stock Exchange of India Limited ("NSE"), National Securities Depository Limited ("NSDL") and Central Depository Services (India) Limited ("CDSL") (together the "Depositories"), and will also be displayed on the Company's website https://redingtongroup.com.

n case of any gueries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-Voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 /1800 224 430 or end a request at evoting@nsdl.co.in.

The above notice is being issued for the information and benefit of members of the Company in compliance with the applicable circulars of MCA and SEBI.

For Redington (India) Limited

CIN: L52599TN1961PLC028758

Website: www.redingtongroup.com

Notice is hereby given pursuant to and in compliance with the provisions of Section 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (the "Act"), Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, the Genera Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 33/2020 dated September 28,2020, 39/2020 dated December 31, 2020, 10/2021 dated June 23, 2021 08, 2021 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), Secretarial Standard or General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India and other applicable laws, rules and regulations (including any statutory modification o re-enactment thereof for the time being in force and as amended from time to time), the approval of the members of Redington (India) Limited (the "company") is hereby sough

Item No.	Resolution	Description
1	Special Resolution	Re-appointment of Ms. Anita Belani (DIN: 01532511) as an Independent Director of the Company.
2	Ordinary Resolution	Change in designation of Mr. Rajiv Srivastava (DIN: 03568897) as Managing Director
3	Ordinary Resolution	Change in designation of Mr. Raj Shankar (DIN: 00238790) as Vice Chairman and Non-Executive Director
4	Ordinary Resolution	Re-appointment of Mr. Srinivasan Venkata Krishnan (DIN: 07518349) as Whole Time Director.

In compliance with the MCA Circulars and other applicable provisions, the Postal Ballo Notice along with instructions for remote e-voting and the explanatory statements to the esolutions has been sent in the electronic mode to all the Members whose e-mail addresses are registered with the Company / their Depository Participants as on Friday February 18, 2022 (the "Cut-off Date").

www.nseindia.com respectively, and on the website of National Securities Depositor Limited at https://nsdl.co.in/.

Cut-off Date	February 18, 2022	
Commencement of remote e-voting	February 26, 2022	
End of remote e-voting	March 27, 2022	

Participant(s) or by writing to the Company's Registrar and Share Transfer Agent Cameo Corporate Services Limited at, Subramanian Building, 5th Floor, No.1, Club House the shares are held in physical form. After successful registration of the e-mail address, copy of this Postal Ballot Notice along with the remote e-voting user ID and password will

appointed M/s.R.Bhuvana & Associates, Practicing Company Secretaries, as the Scrutinizer for conducting the postal ballot through the e-voting process in a fair and

M. Muthukumarasamy Date: 25.02.2022 Company Secretar Place: Chennai

Bokaro Power Supply Co. (P) Ltd.

(A Joint Venture of SAIL & DVC) Old Administrative Building, ISPAT Bhawan, Bokaro Steel City - 827001, Jharkhand CIN No.: U40300DL2001PTC112074

ADVERTISEMENT FOR REGISTRATION OF CONTRACTORS

Ref. No.: BPSCL/MM/21-22/CR/Paper Advt/589 Date: 25.02.2022 BPSCL is inviting applications for registration of contractors Application form is available at our website www.bpscl.com All corrigenda, amendments, time extensions etc., if any, wil also be published in the same website. No separate notification shall be issued in the press. The applicants are requested to regularly visit the website to keep them updated. Last date and time for submission of filled up application with application processing fee (in HARD COPY): 30.04.2022 (5.30 PM).

For and on behalf of BPSCL (A. K. Das CGM (MM)

PRIME FOCUS LIMITED

istered Office: Prime Focus House, Linking Road, Opp. Citi Bank, Khar (West), Mumbal - 400 052 • Phone: 022 - 6715 5000 • Fax: 022 - 6715 5001 • Website: www.primefocus.com • Email Id.: irindia@primefocus.com • CIN: L92100MH1997PLC108981

NOTICE OF POSTAL BALLOT

Members of Prime Focus Limited ("the Company") are hereby informed that pursuant to the provisions of Sections 108, 110 and other applicable provisions of the Companies Act, 2013, (hereinafter referred to as "the Act"), including any statutory modification(s) or renent thereof for the time being in force and other applicable provisions, if any, of Act and Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (the "Rules") as amended from time to time, read with General Circular No. 14/2020 dated April 8, 2020; General Circular No. 17/2020 dated April 13, 2020; General Circular No. 22/2020 dated June 15, 2020; General Circular No. 33/2020 dated September 28, 2020 General Circular No. 39/2020 dated December 31, 2020; General Circular No. 10/202 dated June 23, 2021 and General Circular No. 20/2021 dated December 08, 2021 (the "Relevant Circulars") issued by Ministry of Corporate Affairs, Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015 ('SEBI Listing Regulations') and Secretarial Standard - 2 issued by the Institute of Company Secretaries of India and other applicable laws and regulations, in any, including any statutory modification(s) or re-enactment(s) thereto for the time being in force, the Company has completed dispatch of Postal Ballot Notice dated February 14 2022 along with the explanatory statement on February 25, 2022 only through electronic mode to all those members of the Company whose email addresses are registered with the Company's Registrar and Share Transfer Agent i.e. Linkintime India Private Limited or with the Depositories/Depository Participant as on Thursday, February 17, 2022 ("Cut-of Date"). The requirement of sending physical copy of the Postal Ballot Notice, Postal Ballo Forms and pre-paid business reply envelopes has been dispensed with, vide relevan MCA circulars. Mr. Mehul Raval, Practicing Company Secretary (Membership No.: ACS-

n this regards, the members are informed that: The special business as set out in the Postal Ballot Notice is to be transacted through Postal Ballot by voting through electronic means only ("remote e-voting") through remote e-voting platform provided by Central Depository Services (India) Limited

18300, CP No.: 24170), has been appointed as the Scrutinizer for conducting the Posta

Ballot through remote e-voting process only in a fair and transparent manner.

- The remote e-voting period shall commence on Saturday, February 26, 2022 (9:00 a.m. IST) and end on Sunday, March 27, 2022 (5:00 p.m. IST). Members may cast their vote electronically during the aforesaid period. The remote e-voting module shall be disabled at 5:00 p.m. on Sunday, March 27, 2022 and remote e-voting shall not be allowed beyond the same.
- Only those members, whose names appeared in the Register of Members of the Company/ List of Beneficial Owners maintained by the Depositories as on the cut-of date i.e. Thursday, February 17, 2022, are eligible to cast their votes on the Specia Resolutions set out in the Notice through remote e-voting only. A person who is not a member as on the cut-off date should treat the Notice for information purpose only.
- Members who have not received Postal Ballot Notice may write to rnt.helpdesk@linkintime.co.in/ ir.india@primefocus.com and obtain the same.
- For any query or grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depositor Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43.

Postal Ballot Notice is available on the Company's website www.primefocus.com, website of Stock Exchanges i.e. BSE Limited and the National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and also on the website of CDSL at www.evotingindia.com

Members who have not registered their email address are requested to register the san in the following manner: . For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of

- shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) by email to ir.india@primefocus.com/rnt.helpdesk@linkintime.co.in.
- For Demat shareholders Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP).
- For Individual Demat shareholders Please update your email id & mobile no, with you respective Depository Participant (DP) which is mandatory while e-Voting & joining virtual meetings through Depository.

The resolution, if approved, shall be deemed to have been passed on the last date o -voting i.e. Sunday, March 27, 2022. Result of Postal Ballot shall be declared on or before Tuesday, March 29, 2022 and shall be displayed along with the Scrutinizer's Report on the vebsite of the Company www.primefocus.com and communicated to BSE Limited lational Stock Exchange of India Limited and Central Depository Services (India) Limited.

Company Secretary & Compliance Office

Date : February 25, 2022

Premen directed me to Needham's multivolume magnum opus Science and Civilization in China, but I could manage only a partial skimming. I was, however, attracted by what is now known as the 'Needham Question': why has the West overtaken China (and also India) in science and technology, despite their earlier successes? By now there have been several attempts to answer this question by historians and economists, but none of which I have found fully satisfactory. Through Premen I met one of his friends, a cheerful bohemian fellow from Bombay whom everyone called by his last

name. Hamied (many years later I found out that he belonged to the business family that started the pharmaceutical company Cipla). He usually spoke to us in a charming mixture of English and Urdu. He was not doing well as a student in Cambridge. One day Premen unexpectedly got a letter from him from Paris, saving that he had decided to seek his fortune in France, and asked him and me to pay him a visit. After a few



fab facilities in the country.

Apple Inc and its vendors to

(Total available market projections based on nodes for 2025)

Total market: **\$48 billion** Market for foundries within the total: \$8 billion

DOMESTIC CONSUMPTION

(consumption figures in \$ bn)				
180	0.49			
nanom	eters			
130 nm	0.33			
65 nm	0.41			
45 nm	0.73			
28 nm	1.14			
14 nm	0.73			
Less	3.18			
than 10	nm			
Othors	ባ ባዕ		I	

per cent stake in the venture. game. It is worth noting that big

The second player again is nology for LCD display units absent from the initial round Meditek to shift some contract little-known Singapore-based from LG, Japan Display and despite announcing plans to manufacturing capacity they use IGSS Ventures, which says it is a Sharp for its foray into display invest in semiconductors.

The four players have cumulate in attracting the large players fabless players eventually. But, Among the other Indian latively promised to invest \$20.5 — it should have launched the as Gupta pointed out, no foundry companies is refining, manufac-billion. But the question is initiative when the chip shortage can do without exports — irreturing and retailing giant Rajesh whether they have the ability to was peaking. But the four big spective of the domestic market. Exports, which wants to go high raise funds, get the partners and chip makers —TSMC, Samsung, In the immediate future, howevtech with forays into electric the technology (most are still Intel and GlobalFoundries — er, the success of the renewed vehicles and display fab plants. memorandums of understand- have already announced invest- new tryst with fab plants will aluminium-to-energy ing) and the team in place to do ments of over \$400 billion over depend on whether the four play-

should not bring Kalpana as his was a rather

Spartan single-room bachelor's pad not at

who had never been to Paris before, this

was some opportunity, so we decided to

take him up on his offer. At the last minute

something happened so that Premen had

to cancel his visit; so I ended up alone at

Hamied's place, which turned out to be

even more Spartan than I anticipated. The

common toilet was a couple of floors below

in a huge ramshackle building. Hamied

also told me that in many such buildings

in the area there was no arrangement for

taking a bath: most people go once in sev-

eral weeks to the public ('Turkish') baths

some distance away. I had a clue then to

the origin of the French perfume industry.

(Later I read stories about how stinking even

the Royal Court at Versailles under Louis

XIV was). Some even say that Europe slowly

learned proper bathing from its colonies.

going to give up this accom-

modation mainly because he

was running out of money

and was desperately looking

for a job, but one difficulty

was that he did not speak

French, and hardly under-

stood it. He told me a story

that the previous week he saw

a sign in a store saying

I also realised that Hamied was soon

For Premen and me, both poor students

all suitable for women).

major Vedanta announced that so? Otherwise, the new effort by three to four years, to reduce the ers can deliver the goods.

Charaiveti: An academic's journey

was soon going to give up his lodgings, and with meat. One problem of being with this he'd immediately stand up and greet sit down and shake his head in awed appre-

> noons had a particular ethereal beauty. The daylight would be there until quite late, the streets were relatively empty, soft sunlight bathing the houses and the trees where the eccentric professor riding a unicycle, some cricket game, a young woman with braids swinging running late for her tryst, elderly people going into college chapels for evening of A Midsummer Night's Dream at the

> back of a college... Cambridge was a great place to see theater performances by students. Apart from plays done at the college backs, we occa-

> > ater is quite high.

I was attracted by what is now known as the 'Needham Question': why has the West overtaken China (and also India) in science and technology?

'vacances', which he took to mean 'vacancies'. So he entered the store and asked in English for job openings. It so happened that the man in that small travel agency did not understand English at all and proceeded to show Hamied brochures for beautiful places for taking a vacation. Hamied at the beginning thought those were the places where the vacancies were and got excited. Soon both realised what the problem was, and the man got furious for his wasted time. Hamied told me he did not understand what the man was saying but his firm guess was that he was being cursed at. As a hot-blooded man Hamied had to curse back, but he realised that if he cursed in English the man would not understand, while he himself would remain dissatisfied. As his command over Urdu curse words was much better than English ones.

at the man and came out of the store. Next few days while Hamied went on job search, I by myself went to the usual museums and tourist spots in Paris, and in the evenings I would meet up with Hamied and an Algerian friend of his at a café, and weeks another letter informed us that he then go to an Algerian place for couscous first published in the blog 3 Quarks Daily

so he hurled some choicest Urdu epithets

this was our last chance for free accommonice Algerian was that when we were seated dation in Paris. (He also warned that I outside, if a pretty woman was passing by, with a warm 'salut', which the women usually ignored and went forward. He'd then ciation of female beauty and say 'formidable', 'formidable'!

Back in Cambridge, late summer afterbirds were back and twittering; you saw an boys walking wearily back from the day's song, distant voices from the students' act-

sionally went to the Cambridge Arts Theater (founded by Keynes in 1936), say, for some performances of Chekhov plays. I always thought, as with detective stories, the British have a particular flair for drama performance, and the standard of even young amateur the-

> The building where this Arts Theater was had a can-

teen at the rooftop, where I'd often go for lunch, walking through the King's College grounds. Sometimes I'd see there the stooped figure of E M Forster from that College, already in his mid-eighties, seated at a table surrounded by admiring students. I did not go talk to him but looking at him from my lunch table I used to remember the first piece of his I had read in college, long before reading his Passage to India or Howards End. This was an essay where the

"I do not believe in Belief.... Tolerance, good temper and sympathy are no longer enough in a world which is rent by religious and racial persecution, in a world where ignorance rules... if I had to choose between betraying my country and betraying my friend I hope I should have the guts to betray my country." In the world today of rampant rabid

famous lines are:

The author is Professor of Graduate School at University of California, Berkeley. The article was

nationalism, I often remember words like

these of Forster (and Tagore).

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after. I, S. SARANYA, D/o.

R. Selvakumar, aged 23 years, permanently residing at No.11/19, Ethiraj Garden Street, Pattalam, Chennai – 600 012.

Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to

After 10 days of the publication

of this notice and within three months there after. I, K.C.RAJESHKUMAR, S/o.

K.R.Chinnaiah, aged 30 years, permanently residing at No.26/191, Kamaraj Nagar, 9th Street, Korukkupettai, Washermenpet, Chennai – 600 021 Intend having my

600 021, Intend having my enrollment as an Advocate moved before the bar council of

tamilnadu, bar council building, high court campus, chennai-600

104.
Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and

within three months there after

M. Svasnarmugarn, aged 35 years, permanently residing at No.11/76, Rama Moorthy Colony, 1st Street, Jawahar Nagar, Chennai – 600 082.

Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu,

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid

After 10 days of the publication of this notice and within three months there after. I, R. SYED NAZEER, S/o.

25 years, permanently residing at Chokkathamman Kovil Street,

Salavakkam, Pincode: 603 107, Kancheepuram District, Intend

having my enrollment as an Advocate moved before the bar

council of tamilnadu, bar council

building, high court campus chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication

of this notice and within three months there after. I, T.MANOJ,

S/O.K.Thiyagarajan, aged 30 years, permanently residing at No.66, Akshaya Colony, 4th Avenue, Chennai –600 050. Intend having my enrollment as an Advocate moved before

the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to

*** *** ***

After 10 days of the publication of this notice and

three months
I, N. RAJAGURU,

Flats, Mariamman Koil Cross

Street, Kalaignar Karunanidh Nagar, Chennai – 600 078.

Nagar, Chennai – 600 078. Intend having my enrollment

as an Advocate moved before

as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to

N. RAJAGURU

ears, permanently No.747, Budhar

Keelmudhalambedu

the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, N.SANTHOSH KUMAR, S/o. K.Nainiyappan,

Kavaraipettai, Gummidipoond

moved before the bar council of

tamilnadu, bar council building, high court campus, chennai-600

objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and

within three months there after

years, permanently residing at No.22, Hanumanthapuram 2nd Street, V R Pillai Street,

Intend having my enrollment

as an Advocate moved before

the bar council of tamilnadu

bar council building, high court campus, chennai-600 104.

objections may notify the same to the bar council with in ten days.

Those who have any valid

S.RAJINIKANTH,

M.Sagadevan.

Those who have any valid

N.SANTHOSH KUMAR

aged

Chennai - 600 005

Taluk, Thiruvallur District 601206. Intend having

aged 30 years, residing at No

enrollment as

Street.

Natarajan,

n, aged 34 permanently residing No.3A, Mahalakshmi

the bar council with in ten days.

S/O.K.Thiyagarajan,

R. SYED NAZÉER

aged 30

T. MANOJ

H.Syed Rasheed,

S.UDHAYA KUMAR,

M. Sivashanmuqam.

K.C.RAJESHKUMAR

S. SARANYA

the bar council with in ten days

ஜெயலலிதா 74வது பிறந்தநாள்

வேட்டி–சேலை: சிட்லபாக்கம் ராசேந்திரன் வழங்கினார்

-செங்கல்பட்டு பிப். 26– தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாளில் 74வது அவரகு திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் சார்பாக வேங்கடமங்கலம் ஊராட்சியில் அம்மாவின் 74வது பிறந்தநாள் நினைவு கல்வெட்டு நிறுவப்பட்ட செங்கல்பட்டு புதிதாக மற்றும் கம்பத்தை கொடி மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் திறந்து



வைத்தார். பிறகு 100க்கு மேற்பட்ட ஏழை எளியோருக்கு ்வேட்டிகள், புடவைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்ட உறுப்பினரும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான இரத்தினமங்கலம் எம்.கஜா என்கின்ற கஜேந்திரன் முன்னிலை வகித்தார் .

வேங்கடமங்கலம் . முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தி.இரவி, மாவட்ட விவசாய அணி தலைவர் பி. கண்ணப்பன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் செயலாளர் டி.அன்பரசு, ஒன்றிய சித்திராபுரம் கிளைக் கழகச் அவைத்தலைவர் டி.அழகேசன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கனி என்கின்ற கணேஷ், சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தலைவர் ந.சண்(முகசுந்தரம் கலந்து இந்நிகழ்ச்சிக்கான கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் சித்திரா புரம் கிளைக் கழகச் செயலாளர் எல். அல்போன்ஸ் ராஜ் செய்திருந்தார்

இறுதியாக மேலவை பிரதிநிதி வி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.



⊾டுவாஞ்சேரியில் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் கூடுவாஞ்சேரி சீனிவாசன் மற்றும் பேரூர் கழக செயலாளர் எஸ்.டி.பிரசாத் ஆகியோர் அம்மாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அருகில் மாவட்ட பிரதிநிதி தேவராஜ், இளம்பெண்கள் பாசறை செயலாளா் ஆனந்த், நகரத் துணைச் செயலாளா் கிரிதரன் மற்றும் மகளிா் அணி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Redington

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட் பதிவு அலுவலகம் : ரெடிங்டன் இல்லம், சென்டர் பாயின்ட், பிளாட் எண். 11 (SP), திரு.வி.க. தொழிற்பேட்டை எஸ்டேட், கிண்டி, சென்னை – 600 032 CIN : L52599TN1961 PLC028758

இணையதளம் : www.redigtongroup.com இ-மெயில் : investors@redington.co.in போர்டு எண். : 044 42243353 ஃபேக்ஸ் : 044 22253799

தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம் 2013 (சட்டம்)-ன் பிரிவு 110க்கு இணங்கவும் மற்றும் பிற பொருந்த தக்க கூறுகளுக்கு இணங்கவும் அவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 (விதிகள்) மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் பின்வரும் சுற்றறிக்கைகள் ் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைகள்) அதாவது பொது சுற்றறிக்கை எண். 14/2020 தேதி 8 ஏப்ரல் 2020, பொது சுற்றறிக்கை எண். 17/2020 தேதி 13 ஏப்ரல் 2020, பொது சுற்றறிக்கை எண். 22/2020 தேதி 15 ஜூன் 2020, பொது சுற்றறிக்கை எண். 33/2020 தேதி 28 செப்டெம்பர் 2020 பொது சுற்றறிக்கை எண் ஏற்றுறுக்கை எண். 33/2020 (அதற் 2.6 அட்சப்படம்பி 2020 பெற்று சுற்றிறிக்கை எண். 10/2021 தேதி 23 ஜூன் 39/2020 தேதி 31 டிசம்பர் 2020, பொது சுற்றிக்கை எண். 10/2021 தேதி 23 ஜூன் 2021 மற்றும் பொது சுற்றறிக்கை எண். 20/2021 தேதி 8 டிசம்பர் 2021 ஆகியவற்றுக்கு இணங்கவும் மற்றும் செபி அமைப்பின் நெறிமுறைகள் (பட்டியலிடுதலுக்கான மற்றும் இணிங்கவும் மற்றும் ஏபோ அமைப்பான சந்நுமுறைகள், (உடிப்பமுற்று இந்திய பிற வெளியீடுகளுக்கான தேவைகள்) என்பதன் நெறிமுறை 44ன் படியும் இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பொது கூட்டங்களுக்கான செயலகத் தரம் (SS2) என்பதன்படியும் மற்றும் அவ்வப்போது மாறுதல் செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் பிற சட்டங்கள், விதிகள் மற்றும் நெறிமுறைகளின்படியும் (அதாவது அவ்வப்போதைய சட்டப்பூர்வ மாறுதல் மற்றும் நடைமுறைப் படுத்தப்படும் நெறிமுறைகள் உட்பட) இதன் மூலம் அறிவிக்கப்படுவது என்னவென்றால், பிப்ரவரி 8, 2022 தேதியிட்ட தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பில் கண்டுள்ள பின்வரும் தீர்மானங்களுக்காக, ரிமோட் இ-வோட்டிங் செயல்முறை வாயிலாக, ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட் (நிறுவனம்) நிறுவனத்தின் உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல்

வ.எண.	தாமானம் பற்றிய விவரம்	தாமானத்தின் வகை
1.	சிறப்புத் தீர்மானம்	திரு. அனிதா பெலானி அவர்களை (DIN: 01532511) நிறுவனத்தின் தனிப்பட்ட இயக்குநர் ஆக மீண்டும் நியமனம் செய்தல்
2.	சாதாரணத் தீர்மானம்	திரு. ராஜீவ் ஸ்ரீவஸ்தவா அவர்களின் (DIN: 03568897) பதவியை நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்தல்
3.	சாதாரணத் தீர்மானம்	திரு. ராஜ் சங்கர் அவர்களின் (DIN: 00238790) பதவியை துணை தலைவர் மற்றும் செயல் அல்லாத இயக்குநர் ஆக மாற்றம் செய்தல்
4.	சாதாரணத் தீர்மானம்	திரு. ஸ்ரீதிவாசன் வெங்கட கிருஷ்ணன் அவர்களின் (DIN: 07518349) பதவியை முழு நேர இயக்குநர் ஆக மீண்டும் நியமனம் செய்தல்

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைகளுக்கு இணங்க, தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பின் மின்னணு வடிவ நகல்கள், ரிமோட் இ-வோட்டிங் பற்றிய விதிகள் மற்றும் விளக்க அறிக்கை இணைக்கப்பட்டு, திறுவனத்திடம்/டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் வசம் தங்கள் இ-மெயில் முகவரிகளை வெள்ளிக் கிமமை 18 பிபாவரி 2022 (கட் அஃப் கேகி) அன்ற பகிவ செய்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கு மின்னணு ரீதியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

5பால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு, மின்னணு ரீதியாக அனுப்பி வைக்கும் பணி, வெள்ளிக் கிழமை பிப்ரவரி 25, 2022 அன்று நிறைவு அடைந்தது. தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு நிறுவனத்தின் https://redigtongroup.com

. இணையதளத்திலும் BSE லிமிடெட் மற்றும் தேசியப் பங்குச் சந்தை ஆகியவற்றின் தளங்களான முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com இணைய தளங்களிலும் NSDL லிமிடெட்-ன் https://nsdl.co.in/இணையதளத்திலும் காணக் சட்டத்தின் பிரிவுகள் 108, 110 மற்றும் பிற பொருந்துகிற கூறுகளுக்கு மற்றும் அங்கு

உள்ள விதிகளுக்கு இணங்கவும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்திஎ படியும் பட்டியலிடப்பட்ட அமைப்புகளால் இ-வோட்டிங் வசதி குறித்த டிசம்பர் 9, 2020 தேதியிட்ட செபி அமைப்பின் ு சுற்றறிக்கையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய பட்டியலிடுதல் நெறிமுறைகளின் நெறிமுறை 44-க்கு இணங்கவும் இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தின் செயலக தரங்கள்-2 மற்றும் அது சார்ந்த ஏதேனும் மாற்றங்களின் படியும், நிறுவனமானத உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்கள் தங்கள் வாக்குகளை மின்னணு வழிமுறையில் செலுத்த ஏதுவாக, மின்னணு வாக்குப் பதிவு வசதியினை வழங்குகிறது. இதற்காக, நிறுவனம் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியை வழங்க, முகமையாக NSDLன்

Total General China			
கட் ஆஃப் தேதி	பிப்ரவரி 18, 2022		
ரிமோட் இ-வோட்டிங் தொடங்குதல்	பிப்ரவரி 26, 2022		
ரிமோட் இ-வோட்டிங் முடிவடைதல்	மார்ச் 27, 2022		

மேற்குறிப்பிட்ட காலத்தில், கட் ஆஃப் தேதி வரையில், தங்கள் பங்குகளை பிசிகல் வடிவில் அல்லது டீமெடீரியலைசுடு வடிவில் வைத்துள்ள உறுப்பினர்கள், தங்கள் வாக்குகளை ரிமோட் இ-வோட்டிங் வழியாக செலுத்தலாம். ஞாயிற்றுக்கிழமை-மார்ச் 27 2022 தேதியன்று மாலை 05:00 மணியளவில் ரிமோட் இ-வோட்டிங் செயல்முறை வசதி ் நடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுச் கொள்ளப்படுகிறார்கள். ஒரு முறை வாக்கு/வாக்குகள் செலுத்தப்பட்ட பிறகு, அதனை மாற்றுவதற்கு உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை. கட் ஆஃப் தேதி வரையாக நிறுவனத்தின் உறுப்பினர் அல்லாத நபர், இந்த தபால் வாக்குப் பதிவு அறிவிப்பை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தங்கள் இ-மெயில் முகவரிகளை இது வரை பதிவு செய்து கொள்ளாத, டெபாசிட்டரி உடன் மின்னணு வடிவில் பங்கு வைத்துள்ள உறுப்பினர்கள், தங்களுடைய டெபாசிட்டரி நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்ற முகவர் "கேமியோ (Cameo) கார்ப்பரேப சர்வீசஸ் லிமிடெட். சுப்ரமண்யன் கட்டிடம், 5வது மாடி, 1, கிளப் ஹவுஸ் சாலை சென்னை-600 002 தொலைபேசி: 044-28460390 இ-மெயில் nvestor@cameoindia'' அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இ-மெயில் முகவிகளை பதிவு செய்யும் பணி வெற்றிகரமாக முடிந்த நிலையில், உறுப்பினர்கள் கேட்டுக்கொள்வதன் பேரில், அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரிக்கு இந்த தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பின் நகல், ரிமோட் இ-வோட்டிங் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உடன் அனுப்பி

இயக்குநர்கள் குழு, பிப்ரவரி 8, 2022 அன்று நடைபெற்ற தங்கள் கூட்டத்தில் இ-வோட்டிங் வாயிலாக தபால் வாக்குப் பதிவு நடைமுறையை ஒழுங்காகவும் வெளிப்படையாகவும் நடத்த ஏதுவாக, கூர்ந்தாய்வாளர் (Scrutinizer) ஆக தொழில்முறை நிறுவன செயலர்கள் ஆன மெசர்ஸ். இரா. புவனா & அசோசியேட்ஸ் அவர்களை நியமன

கூர்ந்தாய்வாளர், இ-வோட்டிங் வாக்குகளை ஆய்வு செய்யும் பணி நிறைவு அடைந்ததும் தபால் வாக்குப் பதிவு முடிவு அடைந்த இரண்டு நாட்களுக்குள் தலைவர் வசம் அல்லது இயக்குநர்கள் குழு அங்கீகரித்த பிற பிரதிநிதி வசம் தங்கள் அறிக்கையை சமர்ப்பிப்பார் : மற்றும் BSEக்கும் NSEக்கும் NSDLக்கும் "CDSL'க்கும் ("டெபாசிட்டரிகள்'' உடன்; தெரிவிப்பார். அதுவே நிறுவனத்தின் https://redingtongroup.com இணையதளத்தில் இடம் . பெற்றிருக்கும். ரதேனும் விசாரணைக்கு, தாங்கள் பங்குதாரர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும்

கேள்விகள் (FAQs) பகுதியையும் பங்குதாரர்களுக்கான மின்னணு வாக்குப் பதிவு பயனர் கையேட்டையும் www.evoting.nsdl.comன் பதிவிறக்கம் பிரிவையும் பார்வையிடுங்கள். அல்லது அமையங்கள் டோல் ஃப்ரீ எண் 1800 1020 990 /1800 224 430 அல்லக evoting@nsdl.co.inக்கு எழுதுங்கள்.

மேற்குறிப்பிட்ட அறிவிப்பானது, நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின்/செபி அமைப்பின் பொருந்தத்தக்க சுற்றறிக்கைகளின் படி, உறுப்பினர்கள் தகவல் அறியவும் பலன் பெறவும் வெளியிடப்படுகிறது.

தேதி: 25-02-2022

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்-க்காக மு. முத்துக்குமாரசாமி

ஏல அறிவிப்பு

Pawan, Plot No.9, No.5/241, Veeramani Salai Karunanidhi Cholan Nagar, Kandanchavadi Chennai-96 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 10.03.2020 முதல் 23.01.2021 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 11.03.2022 அன்று மாலை 2 மணியளவில் மேற்படி விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ்** ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் சோழிங்கநல்லூர் துணை சோழாங்கநல்லூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

S.Kishanlal Jain, 11/8, Dharmaraja Koil Street, Alandur, Chennai-16 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 10.03.2022 அன்று காலை 11 மணியளவில் மேற்படி விலாசத்தில் மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் ஆலந்தூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

D.Madanlal, Old No.80, New No.161, Dr. Natesan Triplicane, Chennai-5 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 04.11.2018 முதல் 31.10.2020 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 09.03.2022 அன்று காலை 11 மணியளவில் **நெ.30, கோடம்பாக்கம்** ரோடு, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம், சென்னை–33 என்ற விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ்** ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக மாம்பலம் துணை முன்னிலையில் வட்டாட்சியர் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

D.Sumerchand & Co., 97/37, Singanna Street, Chintadripet, Chennai-2 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 02.01.2017 முதல் 30.12.2019 வரைகேகியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 15.03.2022 அன்று காலை 11 மணியளவில் **நெ.30, கோடம்பாக்கம்** ரோடு, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம், சென்னை–33 என்ற விலாசத்தில் மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியாால் பகிரங்கமாக மாம்பலம் வட்டாட்சியர் முன்ன துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

***** L.Gomaram Choudhary, No.91. Kaliamman Koil Street. Virugambakkam, Chennai-92 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 26.06.2018 முதல் 26.10.2020 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 24.03.2022 அன்று காலை 11 . மணியளவில் **நெ.30. கோடம்பாக்கம்** ரோடு, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம். சென்னை– 33 என்ற விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ்** ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக மாம்பலம் துணை பகிரங்கமாக மாம்பணம் துண் வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும். ை லெயில்

***** G.Ogadram Old No.25, New No.63, Thiruvalluvar Salai, Teynampet, Chennai-18 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 07.04.2018 முதல் 29.09.2020 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி மீட்கப்படாத தங்கம், இதர பொருட்கள் நாள் 11.03.2022 ചുത്று காலை 11 ഥത്തിധണഖിல് கோடம்பாக்கம் ரோடு, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம், சென்னை – 33 என்ற விலாசத்தில் மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக மாம்பலம் துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

Solanki, 91, Kaliamman Koil Street, Virugambakkam, Chennai-92 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 08.11.2018 முதல் 22.10.2020 வரைதேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 24.03.2022 அன்று மாலை 2 மணியளவில் **நெ.30. கோடம்பாக்கம்** ரோடு, மேட்டுப்பாளையம், மேற்கு சென்னை – 33 விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ்** ஆக்ஷ்**னீர்ஸ்** ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக மாம்பலம் துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

மாற்று ஏல அறிவிப்பு Gishu Pawn Broker (Prop: Lakshman Ram) 27, T.V.A. Koil Street, Kali kundram, Chennai–113 என்ற அடகு வணிகர் வசம் நாள் 30.12.2017முதல்28.11.2020முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு மீட்கப்படாக காலங்கடந்தும் பொருட்களை நாள் 07.01.2022 அன்று நடைபெற இருந்த ஏலத்தை மாற்றி நாள் 28.02.2022 அன்று 10.30 ഥങ്ങിധണഖിര് மேற்குறிப்பிட்ட விலாசத்தில் வேளச்சேரி தாலுக்கா, துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் R.மனோஜ் குமார் அவர்களால் ஏலம் போடப் படும். இந்த அறிவிப்பின் அட்கு வைத் தெரிவிக்கப்படுகிறது. வைக்கவர்களுக்கும்

ஏல் அறிவிப்பு

M/s.சாந்தி பாய உ.... அ.நவரத்தன்), 11, 3வது தெரு, சாலிகிராம், சாலிகிராம், னை—600 093 என்ற அடகு வணிகர் வசம் நாள் 02.01.2019 முதல் 28.12.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை 10.03.2022 அன்று காலை 10 ഥത്തി அளவில் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் மாம்பலம் தாலுக்கா வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதாரர் **மெஸர்ஸ் கிரி ஆக்ஷனியரால்** போடப்படும்.

லக்ஷ்மி & கோ, (உரிமை லவிமலா), 177, அண்ணா ஐ.வியலா), 177, அண்ணா தெரு, டி.வி. நகர், திருமங்கலம், சென்னை–600 040 என்ற அடகு வணிகர்வசம்நாள் 02.01.2020 முதல் வணிகர்வசம்நாள 02.01.2020 சூடி 30.12.2020 முடியகாலளவில் அடகு ுவச்சுப்பட்டு. காலங்கடந்தும் பொருட்களை மீட்கப்படாத 15.03.2022 அன்று காலை 10 மணி அளவில் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் அமைந்தகரை தாலுக்கா வட்டாட்சியர் முன் வட்டாட்சியர் முன் மெஸர்ஸ் வட்டாட்சியர் அல்லது ் முன்னிலையில் መብ ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும்.

****** லக்ஷ்மிஜி & கோ, (உரிமை பிரகாஷ் பிரியா), 177, அண்ணா தெரு, டி.வி. நகர், திருமங்கலம், சென்னை–600 040 என்ற அடகு வணிகர்வசம்நாள் 11.01.2020 முகல் 30.12.2020 முடியகாலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத 15.03.2022 அன்று காலை 11 விலாசத்தில் அமைந்தகரை தாலுக்கா வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதூரர் மெஸர்ஸ் கிரி

ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும். *****

***** பத்மாவதி பேங்கர்ஸ், (உரிமை: கன்ஷியாம்) 1B, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை-600 094 என்ற அடகு வணிகர் வசம் நாள் 09.01.2020முதல்31.12.2020முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை 15.03.2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் விலாசத்தில் . மேற்குறிப்பிட்ட னமுகுறுப்பட்ட வலாசத்தில் எழும்பூர் தாலுக்கா வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதாரர் மெஸர்ஸ் கிரி ஆக்ஷனியரால் போடப்படும்.

ப.மஹாவீர் சந்த், 93/22, தேரடி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை–600 005 என்ற அடகு வணிகர் வசம் நாள் 23.01.2019 முதல் 30.12.2020 காலளவில் அடகு வைக்கப்பட்டு, மீட்கப்படாத காலங்கடந்தும் பொருட்களை 16.03.2022 அன்று 10 ഥணി அണഖിல் 27, பாலமுத்து தெரு, அண்ணா சாலை, சென்னை–2 என்ற விலாசத்தில் மயிலாப்பூர் தாலுக்கா வட்டாட்சியர் அல்லது முன்னிலையில் எலகரார் **மெஸர்ஸ்** ஆக்ஷனியரால் ஏலம் போடப்படும்.

ஷா.சோஹன்ராஜ் & கோ, டரிமை: சு.காந்தா தேவி) 5, எஸ்.எம்.வி. கோயில் (உரிமை: 76, எஸ்.எம்.வி. (பீ.வி.நாயக்கன் பார்வையில்), திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற அடகு வணிகர் வசம் நாள் 20.06.2016 முதல் 30.11.2020 . കாலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாக பொருட்களை 16.03.2022 அன்று கிரி ஆக்ஷனியரால் போடப்படும்.

IN THE COURT OF IV ADDITIONAL DISTRICT JUDGE AT PONNERI. EP NO.244/2018 ACP NO.1024/2016.

M/s Shriram Transport Finance Sri Tower No.4,South Phase Industrial Estate Guindy

Chennai-32,Rep By Its Power off Attorney ..Decree Holder

1 suresh babu k 2 vasanth kumar ...Judgement Debtors

R1, k suresh babu, S/o krishna moorthy No.17/18,Avvaiyar st nagar,MMC Madhavaram Chennai-6000 51.

Vasanth kumar A S/o Arumuga pandian No 15 kasi ammal nagar Ponniammanmedu Chennai-600110 Please take notice that the

above said execution petition came up before the Honble IV Additional District Judge Court At Ponneri on 22-01-2022. The Honble court was pleased to order notice to the court judgement debtor 1 and 2 through paper publication returnable by 08-03-2022 You are hereby requested to appear either in person or through a pleader before the Honble IV Additional district court at Ponneri on 08-03-2022 at 10:00 a.m. failing which the matter will be decided in your absence thanking you.

M.PALAYAM. Counsel For Decree Holder

கடலூர் உதவிச்சீட்டு பதிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் முன்னிலையில்:

திரு. ச. மீனாட்சி தேவி, சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் சீட்டு நியமனதாரர் (நடுவர்) வழக்கு மாவட்ட பகிவாளர் அலுவலகம்

கடலூர் — 607 001. டைனு = 607 001. மத்**தியஸ்தர் வழக்கு எண்:** 203/2021 தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட், நெய்வேலி.

எதிர் 1) B. SASI, S/o. BALAN, No: C51, PANRUTI SALAI. Blocks 2) P. NARENDRAN, S/o. PALAMALAI No:63A, TYPE 1 QUATERS, BLOCK5, NEYVELI- 607 803.

3) K. BALAN, S/o. KALIYAMOORTHY, NO: C/51, PANRUTI SALAI, BLOCK9, NEYVELI- 607 803.

1.2, மற்றும் 3 ஆம் எதிர் மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் NY5802027 ன் சந்தாதாரர் B.SASI செலுத்திய தொகையில் 1,97,090/ பாக்கியுள்ளது தாக்கல் செய்யப்பட்ட ரூபாய் என்று வழக்கின் வாய்தா 16.03.2022 முற்பகல் 11.00 மணிக்கு என் முன் முறப்கல் 11,00 மணிக்கு என முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரி வித்துக்கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தா வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்

சார்பகிவாளர்

கடலார் உகவிச்சீட்டு பகிவாளர் அவர்களின் நடவடிக்கைகள் முன்னிலையில்: திரு. ச. மீனாட்சி தேவி,

சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் சீட்டு நியமனதாரர் (நடுவர்) வழக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம்

கடலூர் — 607 001. **மத்தியஸ்தர் வழக்கு எண்:** 204/2021 தனலட்சுமி சீனிவாசன் திட்பண்ட்ஸ் (பி) லிமிடெட், நெய்வேலி.

எதிர் 1) P. JAYALAKSHMI, W/o,PRAKASH, KADAMPULIYUR MAIN ROAD. BACKSIDE POLICE STATION,

PANRUTI - 607 103, 2) S. SELVAM, S/O.SADAYAN, No: 12 AGRAGARA STREET

KURINJIPADI — 607 302. 3) D.PRAKASH, S/o.DURA No:1E/193, SOUTH MELMAMPATTU, KADAMPULIYUR, PANRUTI - 607 103.

1,2, மற்றும் 3 ஆம் எதிர் மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் NY88501 9 ன் சந்தாதாரர் P. JAYALAKSHMI செலுத்திய தொகையில் ரூபாய் 1,89,246/ பாக்கியுள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 16.03.2022 முற்பகல் பாபது 16.3.5.20 முற்பிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரி வித்துக்கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்

உத்தரவுப்படி.

கடலூர் உதவிச்சீட்டு பதிவாளர்

சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் சீட்டு நியமனதாரர் (நடுவர்) வழக்கு

மத்தியஸ்தர் வழக்கு எண்: 202/2021 தனலட்சுமி சீனிவாசன் . சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட்,

எதிர் 1) R. SENTHILMURUGAN, S/o.BALASUBRAMANIYAN No:801, SOUTH STREET. NEYVELI MAIN ROAD, MUTHANDIKUPPAM PERPERIYANKUPPAM POST. 2) S. RAJENDRAN. S/o.SENGAL BAO No: D 28, NANGAL ROAD, BLOCK27, NEYVEL - 607 803

S/o.RAMASAMY No:D/54, INDIRAGANDHI SALAI, BLOCKs. NEYVELI - 607 803. W/o.SENTHILMURUGAN MAIN ROAD, MUTHANDIKUPPAM, PERPERIYANKUPPAM POST, PANRUTI - 607 805.

நிதி நிறுவன வழக்கில் NY4040926 ந் சந்தாதாரர் B. SENTHILMURUGAN செலுத்திய தொகையில் ரூபாய் பாக்கியுள்ளது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 16.03.2022 முற்பகல் 11.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு ஆத்தான் உபக்கு குறத் வழக்கு குறித்து ஆட்சேபணை இருந்தால் தெரிவித்துக்கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தா வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும் உத்தரவுப்படி.

சார்பதிவாளர்

DATE: 26.2.2022

	SHRIRAM TRANSPORT FINANCE CO LTD MEDAVAKKAM Branch VEHICLE FOR SALE					
W	EDAVARRA	AWI DIAIICII VEHICLE FOR SA	ALE.			
S.NO.	VEH NO	MAKE	YEAR			
1.	TN18P-5371	TATA	2012			
2.	TN20BS-7327	ASHOK LEYLAND	2010			
3.	TN11AA-9022	MARUTHI	2017			
4.	TN09BA-4057	ТАТА	2009			
	CONTACT NO: 7200000406,9677000645					

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திருமதி. R. சாம்ராஜ்யம், அவர்களுக்கு சொந்தமான வடசென்னை பதிவு மாவட்டம், செம்பியம் உப–பதிவு அலுவலகம், அயனாவரம் தாலுக்காசைச் சேர்ந்த கொளத்தூர் கிராமம், சர்வே எண். 136/6ல் அடங்கிய பாலாஜி நகர் விரிவாக்கம், கதவு நெ. 10, மனை நெ. 10க்கு விஸ்தீரணம் 2800 சதுர பரப்பளவு கொண்ட சொத்திற்கான அசல் உறுதி மொழி ஆணை எண். 88/2021 கொண்ட ஆவணத்தை கடந்த 10.02.2022ந் தேதியன்று காலை 11.30 மணியளவில் பெரம்பூர் லூர்த் 10.02.2022ந் தேதியன்று காலை 11.30 மணய்ளவில் பெரம்பூர் ஆராத் சர்ச் பஸ் நிறுத்தத்தில் தவற விட்டு விட்டார். மேற்படி ஆவணத்தின் மீது வங்கி மற்றும் தனியார் இடத்தில் கடன் பற்றோ, சொத்தின் மீது உரிமையோ, கோரிக்கையோ ஏதாவது வில்லங்கங்கள் இருந்தாலோ அல்லது ஆவணத்தை கண்டெடுத்தாலோ அதை எனது கீழ்கண்ட முகவரிக்கு இந்த பொது அறிவிப்பு கண்ட 7 (ஏழு) நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

326/5, பேப்பர் மில்ஸ் ரோடு, பெரம்பூர் இதன்னை–600 011, 044 79659197 / செல்: 72999 95230

இலுரு கூடி தி சௌத் இந்தியன் வங்கி (பதிவு அலுவலகம்: திருச்சூர், கிளை: அய்யம்பேட்டை)

எண். 378, காஞ்சியுற்-செங்கல்பட்டு மையின் நோடு. முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை போஸ்ட்-631 601. போன்: 044-272532

நகை ஏல அறிவிப்பு

இதன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தங்க நகை கடன் எண்களுக்காள ளை வாடிக்கையாளர்கள் திரும்பப்பெறாததால்/மீட்காததால், மேற்ப தங்க நகைகள் பொது ஏலத்திற்காக 05.03.2022 **மாலை 3.00 மணிக்கு** எங்களத் **அய்யம்பேட்டை கிளையில்** கொண்டு வரப்படுகிறது என்பதனை இதன் மூலம் தெரிவித்துச் கொள்கிறோம். இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பயுடையவர்கள் ரூ.1000/ வைப்பு நிதியினை செலுத்தி பங்கு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

வரிசை என்ர	கடன்தாரர் பெயர்/முகவரி	கடன் எண்	கடன் தேதி	நிலுவை தேதி	கடன் தொகை ரூ.
1.	செந்தில் தாந்தோணி	653-66920	16.04.2020	10.12.2021	78,948.3
6	ாந்தவித காரணமும் கூறாமல்	மேலே குறிப்	ப்பிடப்பட்டுள்ள	ா தங்க நகை	ஏலத்தினை

குறித்து இறுதி முடிவு எடுக்கவும்/ரத்து செய்யவும் கீழே கையெழுத்திட்டுள்ள அதிகாரிக்கு முழு உரிமை உள்ளது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம். கையொப்பம், (மேல் அதிகார்/வங்கீ கீளை மேலாளர்) (சௌத் இந்தியன் வங்கீ, அய்யம்பேட்டை கீளை)

பொது அறிவிப்பு

இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால் எனது கட்சிக்காரர் திருமதி முனிரத்னம் எலமந்தா, க/பெ.எலமந்தா, எண் 9/4, வேலாயுதா தெரு முண்றதன்ம் எல்மந்தா, கர்விட்எல்மந்தா, எண் 974, வேலாயுதா தெரு, 2-வது லைன், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரின் வசித்து வருகிறார். எண் 17, சி-பிளாக், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், புதுப்பேட்டை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 05.04.1984 அன்று அவருடைய தந்தை திரு. குடிசை யாற்று வார்யத்தால் 03.04.1994 அழைய அவருடைய தந்தை தரு. அங்கையா அவர்களுக்கு வழங்கப்பட்ட அசல் ஒதுக்கீடு ஆணையினை எடுத்துக்கொண்டு 07.02.2022 அன்று வழக்கறிஞர் அறைக்கு என்னை பார்க்க வரும் போது அதனை தவற விட்டுவிட்டார். மேற்படி ஆவணத்தை எடுத்தவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் இந்த பத்திரத்தை தவறுதலாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்த 1் நாட்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் தெரிவிக்கவும்.

எண் 382, புதிய கூடுதல் வழக்கறிஞர்கள் அறை உயர்நீதிமன்றம் வளாகம், சென்னை 600 104

பொது அறிவிப்பு இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், என் கட்சிக்காரர் திருமதி

இதன் மூலம் அறுவப்பது என்னவென்றால், என் கட்சுக்காரா தருமது. மின்னலா க,பெ.கிருஷ்ணன், வயது 63, நெ.229, சௌத்திரி நகர் 11வது தெரு, வளசரவாக்கம், சென்னை 600087, என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த இடையஞ்சாவடி கிராமம், கூட்டுப்பட்டா எண்.496, கிராம நத்தம் சர்வே எண்.133 பார்ட், புதிய சர்வே எண்.405/3ல் அடங்கிய விஸ்தீரணம் 2054 சதுரடி உள்ள காலிமனையை அவர் கிரையம் பெற்று இந்தப் பத்திரமானத் திருவருற்றியர், கார், பதிவரானர், அலுவதைக்கில் 1, பக்குரும் 2004ம் திருவாற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1 புத்தகம், 2004ம் வருடத்திய 3467வது நெம்பர் பத்திரமாக பதிவு செய்யப்பட்ட அசல் கிரைய ஆவணத்தை கடந்த 16.02.2022 அன்று என் கட்சிக்காரா வளசரவாக்கம் சந்திப்பில் உள்ள ஜொர்க்ஸ் கடைக்கு சென்று ஜொர்க்ஸ் எடுக்கும்போது மேற்கண்ட அசல் கீரையப் பத்தீரங்கள் மட்டும் காணாமல் போய்விட்டது. மேற்படி ஆவணத்தை யாரேனும் கண்டெடுக்கும் பட்சத்தில் எனக்கோ அல்லது என் கட்சிக்காரருக்கோ தகவல் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ெரிபடி ஆவணத்தை நம்பி யாரேனும் பரிவர்த்தனை செய்தால் 3து என் கட்சிக்காரரை சட்டப்படி கட்டுப்படுத்தாது என்பதை கதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

G.கலைவாணன் B.A.B.L வழக்கறிஞ

– மனுதாரர்

செல் : 770824546 எண். 55. ராமகிருஷ்ணபுரம், மாங்காடு, சென்னை 600122.

உயர்நீதிமன்றம் சென்னை (உயில் சார்ந்த/சாரா வழக்குகள்) O.P.No. 488/2021 இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925ன் கீழ் காலஞ்சென்ற செல்வி பி.பானுமதி அவர்களின் 11.07.2019 தேதியிட்ட

பி.கிருத்திகா, க/பெ. கைலாஷ் பி/3, இண்டஸ் கண்ணகி பிளாட்ஸ், 10/29, கண்ணகி தெரு, கிழக்கு தாம்பரம் சன்னை-600 059

்றி 1) பி.இந்திரா, க/பெ. விஸ்வநாதன் 148/11, லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்,

14A/11, கலாட்டஸ் அப்பார்ட் வணைட்கம், பி.பி.சாலை, வியாசர்பாடி, சென்னை–600 039 மற்றும் 6 நபர்கள் — எதிர்மனுதாரர்கள் லப்புற்ற திகு. பி.ரெங்கராஜன் (2வது எதிர்மனுதாரர்) த/பெ. ஏ.எஸ். பாலகணேசன், 5/64, பிருந்தாவன் பிளாட்ஸ் 2வது பிரதான சாலை, சீனிவாசபுரம், கொரட்டூர்,

2வது பிரதான சாலை, சீனிவாசபுரம், கொரட்டூர்,
RS, திருவள்ளூர், தமிழ்நாடு—600 076
மேற்படி வழக்கில் மேற்படி உயர்நீதிமன்றம், சென்னை தங்கள்
வருகைக்காக 28.03.2022 அன்று காலை 10.30 மணிக்கு உயில்
சார்ந்த வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்று தாங்களோ, அல்லது தங்கள் அதிகாரம்
பெற்ற வழக்கறிஞர் மூலமோ ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறும்பட்சத்தில் நீதிமன்றம் வழக்கை விசாரித்து உரிய உத்தரவை
வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வி.பி.ராஜேந்திரன், எஸ். பிரபாகர்

எஸ். சிவகுமார், வழக்கறிஞர்கள் 61, கூடுதல் சட்ட அறைகள், rற வளாகம், சென்னை– 600 104 உயர்நீதிமன்ற வளாகம், சென்னை– 600 104 அலைபேசி எண்.9444123829

CSB BANK LIMITED ம் திருச்சூர்: அண்ணாநகர் கிலை நகை ஏல அறிவிப்ப

கீழே குறிப்பிட்டுள்ள நகைக்கடன்கள் எங்கள் வங்கியில் CSB BANK LT**C, அண்ணாநகர் கிளை,சென்னை-102.** இது நாள் வரை அசலும் வட்டியும் செலுத்தப்படாமல் உள்ளது. பதிவு நோட்டீஸ் அனுப்பி அதை கடன்தாரர்களும் பெறாமல் திருப்பி வந்துள்ள நகை அனுப்பி அதை கடனதாராகளும் பெறாமல் திருப்பி வந்துள்ள நகை கடன்களுக்கும் வட்டியும் அசலும் மற்றும் இதர செலவினங்களையும் செலுத்தி நகைகளை வரும் 07.03.2022 திரும்ப பெறாவிட்டால் அண்ணாநகர் கிளை அலுவலகத்தில் 08.03.2022 (செவ்வாக்கிழமை) அன்று **மாலை 3.00 மணி** அளவில் அல்லது வங்கி நிர்ணயம் செய்யும் வேறு தேதியிலே மறு அறிவிப்பின்றி பகிரங்க ஏலத்தில் விடப்படும் எனஅறிவிக்கப்படுகின்றது.

மேலும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏலம் நடை பெற இயலாவிட்டால் நகை தனியாரிடம் விற்கப் பட்டு அசலும் வட்டியும் இதர செலவினங்களும் வசூலிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் ____ கொள்கிறோம் NAME LOAN AMOUNT Account No.

1.	BALAKUMAR L B	0320-04024365-000009	975000	250
2.	S.SUSHEELKUMAR	0320-02765267-000166	148000	40
3.	BALAKUMAR L B	0320-04024365-000012	194000	51
4.	BALAKUMAR L B	0320-04024365-000014	1147000	309
5.	BALAKUMAR L B	0320-04024365-000015	1335000	361
6.	NAVEENKUMAR	0320-07293492-000001	2181000	575
7.	RAJESH	0320-07287368-000009	209000	55
8.	SIVAKAMI	0320-04187486-000002	21000	6
9.	SIVAKAMI	0320-04187486-000003	85000	23
10.	BALASUBRAMANIAN	0320-03990127-000007	85500	22.5
11.	SUSHEELKUMAR	0320-02765267-000231	19500	6.5
12.	SYED NOORULLA	0320-04170872-000002	240000	60
13.	SYED NOORULLA	0320-04170872-000003	220000	55
14.	SYED NOORULLA	0320-04170872-000001	364000	91
15.	MANIMOZHI.	0320-07270168-000001	291000	79
16.	RAMKUMAR V	0320-04173355000001	156000	39
17.	BASKARAN	0320-07259545-000004	360000	90
18.	BASKARAN	0320-07259545-000006	35000	9
19	JANABAI	0320-4059266-000005	41000	15.7
20.	JANABAI	0320-4059266-000008	29000	10.9
21.	JANABAI	0320-4059266-000011	17000	6.5
22.	JANABAI	0320-4059266-000012	15000	6

MANAGER

காலை 11 மணி அளவில் 27, பாலமுத்து தெரு, அண்ணா சாலை, 052, Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, ī—2 என்ற விலாசத்தில் bar council building, high court மயிலாப்பூர் தாலுக்கா வட்டாட்சியர் campus, chennai-600 104. அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதாரர் **மெஸர்ஸ்** Those who have any valid objections may notify the same to

S.RAJINIKAŃTH After 10 days of the publication of this notice and within three months there after N. Gopalakrishnan.

42 years, permanently residing at No.13/57, Madhavarao Garden, Canal Bank Road, Luz, Mylapore, Chennai –600 004 Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. G. SUDHAKAR After 10 days of the publication

this notice and within three months there after. MUHAMED JALIL.S, Shagul Hameed, aged years, permanently residing at No.23/5. V.O.C. Lane. Naravari uppam, Redhills, Chennai – 600

the bar council with MUHAMED JALIL.S அவர்களின் நடவடிக்கைகள் முன்னிலையில்: திரு. ச. மீனாட்சி தேவி,

மாவட்ட பதிவாளர் அலுவலகம் கடலூர் – 607 001.

No: 801, SOUTH STREET, NEYVELI